

வாழ்க்கைக்குத் தேவையானவை

நாம் வாழும் இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்கள் பல. இவற்றையெல்லாம் சந்திக்க நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் பெற்றோர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் உதவ இயலும். அதற்குப்பின், எந்தப் பிரச்சினையைக் கண்டாலும் எதிர்நீச்சல் போட்டு சொந்தக் கால்களில் நிற்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வாழும் இவ்வாழ்வு இன்றியமையாத ஒன்று. ஆகவே, எப்படி வெள்ளம் வரும்முன் அணைகோல வேண்டுமோ, அப்படியே வாழ்வில் நாம் வெற்றி காண்பதற்குத் தடைகளாக இருப்பனவற்றைச் சந்திக்க நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மைத் தயார்படுத்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பல உண்டு. இருப்பினும் சிலவற்றைப் பற்றிக்கூற நான் விழைகிறேன். நம் வாழ்வைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் குடும்பம். பள்ளிக்கூடம், சமூகம், உலகம் என்று சில பிரிவுகளைக் குறிப்பிடலாம். இன்றைய வாழ்க்கைக்குத் தயார்படுத்திக் கொள்ள இப்பிரிவுகள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. முதல் பிரிவான குடும்பத்தைப் பார்த்தோமானால், இன்றைய வாழ்க்கையில், ஒரு மனிதனுக்குக் கல்வி மட்டும் இருந்தால் எதையுமே சாதிக்க இயலாது. பண்பு, ஒழுக்கம் போன்ற நற்குணங்களும் இருக்க வேண்டும். இவற்றை வளர்த்தெடுக்க குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பெரும்பங்காற்றிட முடியும்.

இன்றைய இளைஞர்கள், நாளை தலைவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாளை தலைவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை போன்ற நற்குணங்கள் இல்லையெனில் எதையுமே சாதிக்க இயலாது, ஆகவே, இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்விற்கும் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள நல்ல குணங்கள் மிகவும் அவசியம். நல்ல குணங்கள் நம்மிடம் இருந்தால் பிற்காலத்தில் நம்மை நேசிப்பதற்குப் பலர் இருப்பர்.

அடுத்ததாக, பள்ளிக்கூடம் நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளிக்கூடத்தில் நாம் கல்வி அறிவோடு, நற்குணங்கள், உடற்பயிற்சி போன்ற பலவற்றையும் பெறுகிறோம். இவையெல்லாம் பிற்காலத்தில் நாம் வாழும் வாழ்விற்குப் பயன்படும். கல்வி இல்லையெனில் இன்றைய வாழ்க்கையில் எதையும் சாதிக்க இயலாது. நேரம் பொன்னைவிட உயர்ந்தது. ஆகவே, அதை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரத்தை நன்றாக வகுத்துக் கல்விக்கும் உடற்பயிற்சிக்கும் செலவிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்வே, இன்றியமையாத செல்வம். ஆகவே, சத்துள்ள உணவை உண்டு, உடற்பயிற்சியை மறக்காமல் செய்ய வேண்டும். ஆகவே, நம்மை இன்றைய வாழ்க்கைக்குத் தயார்படுத்திக்கொள்ள நற்குணங்களோடு சிறந்த கல்வி அறிவும் ஆரோக்கியமான உடலும் மனமும் அவசியம் இருக்க வேண்டும்.

நான்கு இனங்கள் வாழும் நாடு சிங்கப்பூர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகவே, நம் இந்தியச் சமூகம் தம்மால் முடிந்த உதவிகளை நாட்டிற்காகப் புரியத்

தயாராக இருக்க வேண்டும். சமூகப் பண்புகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இன்றைய சிங்கப்பூரில் ஒவ்வோர் இனத்தையும் வாழவைக்க நமது அரசாங்கம் மிகவும் சிரமப்படுகிறது. அதனால், நம் இனத்தின் மீது அதிகப்பற்றுக் கொண்டு அதை வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். இது மட்டுமின்றிச் சமூகத்தில் உதவி தேவைப்படுவோர்க்குக் கை கொடுத்து உதவ வேண்டும். தன்னலம் கருதாமல் பிறர் நலத்தையும் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும்.

இறுதியாக உலகத்தை எடுத்துக் கொண்டால் இன்று தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. ஆகவே, தீவிரவாதத்தை ஒழித்துப் புவியில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர முடிந்தவற்றைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆகவே, இன்றைய வாழ்க்கைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள நம்மிடம் கண்ணியம், கட்டுப்பாடு போன்ற நற்குணங்களோடு மிகச் சிறந்த கல்வி அறிவும் ஆரோக்கியமான உடலும் மனமும் பிறர் நலம் கருதிச் சமூக சேவை செய்யும் மனிதாபிமானமும் இனத்தை வாழ வைக்கும் பொதுநல எண்ணமும் உலக அமைதிக்காக எதையும் செய்யும் துணிச்சலும் இருக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தாலே இன்றைய வாழ்க்கைக்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திவிட்டோம் என மனநிம்மதி அடையலாம். வாழ்வில் வெற்றியும் காணலாம்.

சங்கீதா

உயர்நிலை 2 உயர்தமிழ்